

(8 pages)

Reg. No. :

Code No. : 40353

Sub. Code : RST 05 B/
BST 05 B

B.A. (CBCS) DEGREE EXAMINATION,
NOVEMBER 2013.

Fifth Semester

Skill Based Subject – Tourism – Main

HOTEL ACCOUNTING

(For those who joined in July 2008 to 2011)

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 1 = 10 marks)

Answer ALL questions.

Choose the correct answer :

1. அன்பளிப்பு அறை என்பது ————— அறை

- (அ) அதிக செலவு (ஆ) குறைந்த
(இ) இலவசம் (ஈ) மிகவும் சுத்த.

Complementary rooms mean ————— rooms

- (a) Very Expensive (b) Cheap
(c) Free (d) Very clean.

2. பிறத்துறைகள் செயல்படுத்துவதற்கு ————— இருக்க வேண்டும்

- (அ) வருமானம்
(ஆ) செயல்பாட்டுகான செலவீனம்
(இ) (அ) மற்றும் (ஆ)
(ஈ) எதுவுமில்லை.

In order to be classified as on other operated department, the department must have

- (a) Revenue (b) Operating expenses
(c) Both (a) and (b) (d) None of the above.

3. கணக்கு எந்த கொடுக்கல் வாங்கல் சம்மந்தமானது

- (அ) உணவு (ஆ) அறை
(இ) பணம் (ஈ) இவை அனைத்தும்.

Accounting is concerned with only such transactions which are expressed in terms of

- (a) Food (b) Rooms
(c) Money (d) All the above.

4. கீழ்வருவனவற்றுள் எது கணக்கிடும் முறை?

- (அ) பணம் (ஆ) வர்த்தகம்
(இ) கலப்பு (ஈ) இவை அனைத்தும்.

Which of the following is a method of accounting?

- (a) Cash (b) Mercantile
(c) Mixed/hybrid (d) All the above.



5. கம்பெனிகளின் நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் என்பது

- (அ) மொத்த கடன் (ஆ) நீண்ட கடன்
(இ) குறுகிய கால கடன் (ஈ) இவை அனைத்தும்.

Long term and short debt of the company is

- (a) Total debt (b) Long dept
(c) Short debt (d) All the above.

6. பணத்திற்கு உடையவரை தவிர _____ நிறுவனத்தின் நிதி உதவி சார்ந்தது

- (அ) மீதி (ஆ) சொத்துக்கள்
(இ) கடன்கள் (ஈ) இவை அனைத்தும்.

_____ represents financial obligations of enterprise other than owner's funds

- (a) Balance sheet (b) Assets
(c) Liabilities (d) All the above.

7. பணம் கொடுக்கப்பட வேண்டியவர் பேரேடு என்பது

- (அ) வாங்கும் பேரேடு (ஆ) விற்பனை பேரேடு
(இ) (அ) மற்றும் (ஆ) (ஈ) எதுவுமில்லை.

Creditors ledger is also called

- (a) Purchase ledger (b) Sales ledger
(c) Both (a) and (b) (d) None of the above.

8. _____ பேரேடு எல்லா வருவாய் மற்றும் செலவிற்காக பராமரிக்கப்படுகிறது

- (அ) வர்த்தகம்
(ஆ) பட்டியல்
(இ) கணக்கிட்டுக் கூறுபவர்
(ஈ) இவை அனைத்தும்.

_____ ledger is kept to maintain all revenue and expenses account

- (a) Trade (b) Table
(c) Teller (d) All the above.

9. ஸ்டேண்டேட் விலை _____ அளவுகோல்

- (அ) சரியான விலை (ஆ) செயற்கை விலை
(இ) அனலாக் விலை (ஈ) எதுவுமில்லை.

Standard costs provide a yard stick, against which _____ can be measured

- (a) Actual costs (b) Artificial costs
(c) Analog cost (d) None of the above.

10. மதிப்பீடு விலை _____ நோக்கங்களை செய்வதில்லை

- (அ) விலைகட்டுப்பாடு
(ஆ) மனிதகட்டுப்பாடு
(இ) தொழிலாளர் கட்டுப்பாடு
(ஈ) எதுவுமில்லை.



Estimated cost doesn't serve the purpose of

- (a) Cost control (b) Man control
(c) Labour control (d) All the above.

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (அ) பயன்படுத்துவதற்கான கட்டணம் என்றால் என்ன?

What do you know about Royalty fee?

Or

- (ஆ) நிர்வாக கட்டணத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.

Write a small note on management fee.

12. (அ) கணக்கீட்டின் நோக்கம் பற்றி எழுதுக.

Write a short notes on cash system of accounting.

Or

- (ஆ) துறை லாப முறையை எழுதுக.

Sketch a note on departmental profit method.

Page 5 Code No. : 40353

13. (அ) வர்த்தகத்தின் சொந்தகாரர் பற்றி எழுதுக.

Write a short note on owner of a business.

Or

- (ஆ) சம கணக்கீடு பற்றி எழுதுக.

Explain the accounting equation.

14. (அ) தனிநபர் பேரேடு பற்றி எழுதுக.

Trace a short note on personal ledger.

Or

- (ஆ) 'பேரேடு' என்றால் என்ன?

Give a short note on ledger.

15. (அ) வெற்றிக்கான முன்தேவைகள் யாவை?

Sketch the pre-requisites for success.

Or

- (ஆ) விலை கட்டுப்பாடு பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுக.

Write what you know about cost control.

PART C — (5 × 8 = 40 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

16. (அ) சம்பள பெயர்பட்டியல் மற்றும் அதன் தொடர்புடைய செலவீனம் குறித்து விரிவான விடை தருக.

Write a detailed account on Pay roll and related expenses.

Or

Page 6 Code No. : 40353



(ஆ) யு.எஸ். எ. எல். ஐ ன் 10 வது பதிப்புப் பற்றியும் அதன் நன்மை தீமைகளை எழுதுக.

Give a detailed account on the 10th Edition of USALI, its merits and demerits.

17. (அ) 'கணக்கு பதிவேடு' பற்றி எழுதுக.

Books keeping records- Give a detailed account.

Or

(ஆ) வருமான வரி சட்டத்தின் கீழ் பின் பற்றப்பட்டுவரும் மதிப்பீடு பற்றி எழுதுக.

Give a account on the method of accounting under Income -tax tact.

18. (அ) கடன்கள் என்பது தேவையான சுமை விளக்குக.

Liabilities are a necessary burden comment.

Or

(ஆ) மூலதனத்திற்கும் வருவாய் செலவீனத்திற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

Give a detailed account on capital us revenue expenditure.

19. (அ) கணக்கு பதிவேடு அட்டவணை முறைப் பற்றி எழுதுக.

Give a detailed account on Tabular system of book- keeping.

Or

(ஆ) அடிச்சுவடு மீதி பற்றி எழுதுக.

Write a detailed account on Trial balance.

20. (அ) ஸ்டேண்டேட் விலையின் நோக்கங்கள் யாவை?

Sketch a detailed account on the objectives of standard costing.

Or

(ஆ) நிதிநிலை பற்றி எழுதுக.

Write a detailed account on budgeting.

